1986 ஏப்ரல் 28]

திருமதி பா. வளர்மதி : பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதிலளிக்கிறபோது பித்தளைப் பாத்திரங்களில் வழங்குகிறபோது அது குழந்தைகள் உடல் நலத்திற்கு ஒத்துவராது என்று சொன்னார்கள். ஆகவே இன்டோலியம் பாத்திரங்கள் வாங்கினால், அதைப் பயன்படுத்தினால், எல்லாவிதத்திலும் அது பொருந்தும் எனக் கருதுகிறேன். ஆகவே இன்டோலியம் பாத்திரங்கள் உபயோகிப்பதற்கு அரசாங்கம் முன்வருமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். சௌந்திரராஜன்: பேரவைத் தலைவர் அவர்களே, நான் முன்பே சொன்னேன். புழங்குவதற்கும் சுலபமாக இருக்க வேண்டும். இன்டோலியம் கனமான பாத்திரம். ஆகவே அதை அடுப்பிலிருந்து ஏற்றி இறக்குவது கடினமானதாகும். சில பள்ளிக்கூட மையங்களில் கிட்டத்தட்ட 500 குழந்தைகள் அல்லது அதற்கு மேற்கொண்டும் சாப்பிடுகிற அளவிற்குக்கூட உணவு சமைத்துக் கொண்டிருக்கிறோம், ஆகவே மிகப் பெரிய பாத்திரங்களில் அவற்றை சமைத்து இறக்குகிறபோது பாத்திரங்கள் கனமாக இருக்குமானால் பணியாற்றுகிறவர்களுக்கும் தொல்லையாகயிருக்கும். ஆகவே அலுமினியப்பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். அதற்கு அலுமினியம் மிகவும் இறந்ததாக இருக்கிறது.

சேரன் மாதேவியில் புதிய சத்துணவு மையங்கள்.

598—(*வினா எண் 7693) திரு. சைதை சா. துரைசாமி : மாண்புமிகு சத்துணவுத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியப் பகுதியில், கோட்ட வளர்ச்சி அதிகாரியால் புதிய சத்துணவு மையங்கள் அமைப்பது குறித்து கடந்த 6 மாதங்களில் வந்துள்ள பரிந்துரைகள் எத்தனை?

(ஆ) அவற்றுள் எத்தனை மையங்கள் அமைக்க ஆணை இடப்பட்டுள்ளது ?

மாண்புமிகு திரு. ஆர். சௌந்திரராஜன் : மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, (அ) சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கோட்ட வளர்ச்சி அதிகாரியால், புதிய சத்துணவு மையங்கள் அமைப்பது குறித்து கடந்த ஆறு மாதங்களில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வந்துள்ள பரிந்துரைகள் :

(1) புதிய சத்துணவு மையங்கள்	.. ..	3
(2) கிளை நிலையங்கள்	.. ..	3
		6

(ஆ) சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியப் பகுதியில், மூன்று புதிய சத்துணவு மையங்களும்; மூன்று கிளை நிலையங்களும் விரைவில் அமைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப் படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நன்றி.

(முற்பகல் 9-30)

திரு. சைதை சா. துரைசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த சத்துணவு மையங்கள் நடப்பு நிதி ஆண்டில் அமைக்கப்படுமா? ஏற்கனவே அந்தத் தொகுதியில் இயங்கிக் கொண்டிருந்த சத்துணவு மையங்கள் எத்தனை குறைக்கப்பட்டிருக்கின்றன? எண்ணிக்கையின் அடிப்படையில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றனவா என்பதையும், எத்தனை சத்துணவு மையங்கள் நர்சரி பள்ளிகளாக மாற்றப் பட்டிருக்கின்றன என்பதையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவிப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். சௌந்திரராஜன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சத்துணவு மையங்கள் குறைக்கப்படவில்லை. புதியதாக மூன்று மையங்களும், மூன்று கிளை மையங்களும் துவக்கப்பட இருக்கின்றன. இப்படி துவக்கப்படுகின்ற மையத்திற்கு சில வரையறைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மையத்தை துவக்க வேண்டு மென்றால், 70-லிருந்து 150 குழந்தைகள் வரை 2 பிளஸ், 4 பிளஸ் இருந்தால் அந்த மையத்தைத் துவக்க இயலும். 70-க்கு கீழே இருக்குமானால், ஒரு கிளை மையத்தை துவக்கு கிறோம். அப்படி கிளை மையங்கள் துவக்கப்படுகின்றபோது, தம்முடைய மையத்தில் இருந்து சமைத்த உணவை யாராவது ஒரு சுமக்கிற கூலியாள் மூலம் அந்தப் பகுதி ஊருக்கு

1986 ஏப்ரல் 28]

அனுப்பி, அங்குள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு வழி வகை செய்து கொண்டிருக்கிறோம். தற்போது எத்தனை நர்சரி பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன என்று மாண்பு மிகு உறுப்பினர் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். மொத்தம் இதுவரையில் 14,140 மையங்கள் நர்சரி பள்ளிகளாக மாற்றப் பட்டிருக்கின்றன.

திரு. சைதை சா. துரைசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகம் முழுமைக்கும் புதிதாக எத்தனை சத்துணவு மையங்கள் அமைப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கோட்ட வளர்ச்சி அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர்கள் போன்ற அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டி ருக்கிறது? அவைகளில் எத்தனை அமுலில் இருக்கின்றன என்பதை யும், சென்னை மாநகரத்தில் புதிதாக சத்துணவு மையங்களை அமைக்கும் செயற்குறிப்பு அரசினிடம் உள்ளதா என்பதை யும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். சௌந்திரராஜன்: மாண்புமிகு பேர வைத் தலைவர் அவர்களே, இந்தத் திட்டத்தை நம்முடைய தமிழகத்தின் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலை வர் அவர்கள் கொண்டு வந்ததே, வளருகின்ற சமுதாயம் எந்த வகையிலும் பட்டினியும் பசியும் இல்லாமல் அவர்கள் பெறவேண் டிய சக்தியைப் பெறவேண்டும் என்பதற்காகவும், எல்லோரும் அதை பெறுகின்ற வகையில் பெறவேண்டும் என்பதற்காகவும் இந்தத் திட்டத்தை துவக்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில்கூட, நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் புதிய மையங்களைத் துவக்கவேண்டும் என்று கேட்டபோது, நம் முடைய முதலமைச்சர் அவர்கள் நீங்கள் அதற்குரிய நட வடிக்கைகளை மேற்கொண்டு அரசிற்கு தெரிவிப்பீர்களே யானால், புதிய மையங்களை துவக்குவதற்கான வழிவகைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்தி ருக்கிறார்கள். ஆகவே, மாவட்ட ஆட்சித் தலைவர்களிட மிருந்து அந்தத் தகவல்கள் வரவேண்டும். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு மையங்கள் என்று கேட்டார்கள். தனிக் கேள்வி கேட்டால், அந்தத் தகவலை சேகரித்துக் கொடுக்க முடியும். காரணம், இது சேரன்மகாதேவியைப் பொறுத்த கேள்வி. அதைப் பொறுத்தவரையில்தான் இதிலே விளக்கங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.